



MODEL QUESTION PAPER: 2021-22

PERIODIC TEST-1

SECOND LANGUAGE TAMIL

CLASS: X

MAX.MARKS: 40

Duration: 1.5HRS

இக்கேள்வித்தாள் இரண்டு பகுதிகளைக் கொண்டது

PART - A (MCQ - 20 MARKS)

1. படித்தல் (உரைநடைப்பகுதி,செய்யுள்) -10 மதிப்பெண்கள்
- 2.இலக்கணம் -8 மதிப்பெண்கள்
- 3.இலக்கியம் (திருக்குறள்) -2 மதிப்பெண்கள்

PART - B (DESCRIPTIVE -20 MARKS)

- 4.சிறுவினா (செய்யுள்) -6 மதிப்பெண்கள்
- 5.பெருவினா (உரைநடை) -8 மதிப்பெண்கள்
- 6.கடிதம் (அல்லது) கட்டுரை -6 மதிப்பெண்கள்

பகுதி: அ (MCQ - 20 மதிப்பெண்கள்)

(படித்தல்: உரைநடைப்பகுதி,செய்யுள்)

- 1.பின்வரும் உரைநடைப் பகுதியைப் படித்துத்தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. (5X1=5)

தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது, அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிறநாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சிலவகைப்பட்டனவாகவுமிருக்க, தமிழ்நாட்டிலுள்ளவையோ, பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கோதுமையை

எடுத்துக்கொள்ளின் அதில் சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய சிலவகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சிறுகூலங்கள் தமிழ்நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

வினாக்கள்:

1. விளைப்பொருள் வகைகளை நோக்கினால், எதன் வளத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

அ) பொருள் வளம் ஆ) அரசியல் வளம் இ) சொல் வளம்

2. சம்பாவின் உள்வகை மொத்தம் எத்தனை.

அ) ஐம்பது ஆ) அறுபது இ) எழுபது

3. வாற், சம்பா, குண்டு இது எதன் வகையைச் சார்ந்தது.

அ) நெல்வகை ஆ) கோதுமை வகை இ) பருப்பு வகை

4. கழி - என்பது

அ) இளம்பயிர்வகை ஆ) பனையின் இளநிலை இ) கரும்பின் அடி

5. ஆனைக்கொம்பன் என்பது.

அ) சம்பா ஆ) நெல் இ) கோதுமை

2.பின்வரும் செய்யுட் பகுதியைப் படித்துத்தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. (5X1=5)

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால்-நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு

வினாக்கள்:

1.இப்பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?

அ) காற்றே வா ஆ) அன்னைமொழியே இ) இரட்டுற மொழிதல்

2.இப்பாடலின் ஆசிரியர் யார்?

அ) சந்தக்கவிமணி தமிழழகனார் ஆ) பாரதியார் இ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

3.பொருள் தருக: துய்ப்பது -

அ) தருதல் ஆ) பெருதல் இ) தரிசு

4.தமிழோடு எதை ஒப்பிடப்பட்டது.

அ) பாடல் ஆ) மெய் இ) கடல்

5.முத்தமிழ் என்பது

அ) முதல்,இடை,கடை ஆ) இயல்,இசை,நாடகம்

இ) வெண்சங்கு,சலஞ்சலம்,பாஞ்சசன்யம்

3. இலக்கணம்

(4x1=4)

I. சான்று தருக (எவையேனும் நான்கினுக்கு மட்டும்)

1. செய்யுளிசை அளபெடை

அ) படாஅ ஆ) உரனசைஇ இ) வெஃஃகுவார்க்கில்லை

2. தொழிற்பெயர்

அ) ஈதல் ஆ) படித்தான் இ) நடை

3. வேற்றுமைத் தொகை

அ) கொல்களிறு ஆ) மலர்க்கை இ) மதுரை சென்றார்

4. பண்புத்தொகை

அ) இன்மொழி ஆ) தேர்ப்பாகன் இ) தாய்சேய்

5. அடுக்குத்தொடர்

அ) மற்றொன்று ஆ) சாலச் சிறந்தது இ) வா, வா

II. நிரப்புக. (எவையேனும் நான்கினுக்கு மட்டும்)

(4x1=4)

1. வினைமுற்றுடன் ஒருபெயர் தொடர்வது.....ஆகும்.

அ) எழுவாய்த்தொடர் ஆ) வினைமுற்றுத்தொடர் இ) வேற்றுமைத்தொடர்

2.தொகைநிலைத் தொடர்.....வகைப்படும்

அ) 6 ஆ) 9 இ) 8

3.குறிப்பாகவோ,வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது.....எனப்படும்.

அ) தொழிற்பெயர் ஆ) பொதுமொழி இ) ஒற்றளபெடை

4.எதிர்மறைப்பொருளில் வருவது.....ஆகும்.

அ) எதிர்மறைத் தொழிற்பெயர் ஆ) முதனிலைத் தொழிற்பெயர்

இ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

5.உரிச்சொல்லுடன் பெயரோ,வினையோ தொடர்வது.....ஆகும்.

அ) உரிச்சொல் தொடர் ஆ) இடைச்சொல்தொடர் இ) எழுவாய்த் தொடர்

4.பின்வரும் குறட்பாக்களில் உள்ள கோடிட்ட இடங்களைச் சரியான சொற்களால் நிரப்புக. (2x1=2)

1.பல்லார் பகைகொளலின்.....தீமைத்தே

நல்லார் தொடர்க்கை விடல்.

அ) பத்துஅடுத்த ஆ) பத்தடுத்த இ) ஏமரா

2.பண்என்னாம் பாடற் கியைபின்றேல்

கண்ணோட்டம் இல்லாத கண்.

அ) கண்ணோட ஆ) கண்எண்ணாம் இ) கண்என்னாம்

பகுதி:ஆ (DESCRIPTIVE -20 மதிப்பெண்கள்)

5.பின்வரும் செய்யுள் வினாக்களுள் எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை எழுதுக. (2x3=6)

- 1.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக?
- 2.விருந்தினரை மகிழ்வித்துக்கூறும் முகமன் சொற்களை எழுதுக?
- 3.கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக?
- 4.தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

6.பின்வரும் உரைநடை வினாக்களுள் எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை எழுதுக. (2x4=8)

- 1.புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
- 2.ஆற்றலாக நான் என்றுக் காற்று பேசுவதைப்போல் உரை எழுதுக.
- 3.விருந்தோம்பல் முறையை அன்றும், இன்றும்,எப்படிப் போற்றினர் என்பதை விவரி?
4. அறவுணர்வும்,தமிழர் மரபும் எவ்வாறு போற்றப்படுகிறது?

7.கொடுக்கப்பட்ட தலைப்புகளுள் ஒரு தலைப்பில் மட்டும் எழுதுக. (1x6=6)

1.பேருந்து நிலையத்தில் இலவச இணைய வசதிவேண்டி,பேருந்துநிலைய இயக்குநருக்கு மின்னஞ்சல் கடிதம் ஒன்றை எழுதுக.

(உன்முகவரி- தமிழ்@ஜிமெயில்.காம்)

(அல்லது)

முன்னுரை-நோய்வரக் காரணம்-நோய் தீர்க்கு வழிமுறைகள்-வருமுன் காத்தல் - உணவும் மருந்தும்-உடற்பயிற்சியின் தேவை -முடிவுரை
